

Date: 17.08.2024

To, BSE Limited P J Towers, Dalal Street, Mumbai - 400001 Scrip code:509732

Dear Sir/Madam,

# Sub: Extract of newspaper publication of Financial Results for the quarter ended June 30, 2024

Pursuant to Regulations 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby enclose copies of the newspaper advertisement of the Unaudited financial results for quarter ended June 30, 2024, as published in the following newspapers:

- 1. Financial Express-all India editions
- 2. Makkal Kural- Chennai edition

You are requested to take the same on your records.

Thanking You,

Yours faithfully For Kothari Industrial Corporation Limited

Anil Kumar Padhiali Company secretary and Compliance officer



KOTHARI INDUSTRIAL CORPORATION LIMITED CIN No. L74110TN1970PLC005865 Kothari Building - No.114/117, Mahatma Gandhi Salai Nungambakkam, Chennai - 600 034



enquiries@kotharis.in www.kotharis.in



+91 44 2833 4564 +91 44 2833 4565

#### WWW.FINANCIALEXPRESS.COM **FINANCIAL EXPRESS**

	Prel The work special war					1			cı K	OTHA	RI INI	DUSTR	IAL COF	POR/	TION	LIMI	TED
	Regd. Office: Plot No. 191-F, Sector-4, I.M. I CIN: L36999HR1990PLC041175 Web: www.arc Email: archies@archiesonline.com, Tel +	LIMITE Manesar, G	D urugram, H om & www.	archiesinve	estors.in		2	EX	TRACT	S OF U	CIN No.: L74	110TN1970PL	hatma Gandhi C005865, E-ma IDALONE ARTER EI	il Id: enqui AND C	ies@kothar ONSOL	IDATE NE 20:	D 24
	Extract of Unaudited financial results for	or the Quart	er ended 3 Quarter En	l0 June 20 ded	24 (₹ in Lak Year End	ed	s				3 Months	12 Months	Corresponding	3 Months	12 Mont	hs Corri	n Lakhs) esponding
Ра 1	rticulars	30.06.2024 Unaudited 1338.29			ted Audited	1	No		PARTICULAR		Ended 30.06.2024 (Unaudited) 1344.40	ended 31.03.2024 (Audited) 1363.52	3 Months ended 30.06.2023 (Unaudited) 195.35	Ended 30.06.202 (Unaudite 1344.40		24 30. 1) (Un	nths ended .06.2023 naudited) 195.35
2	Net Profit / (Loss) for the period before Tax (before Exceptional and / or Extraordinary items)	(161.11)	(880.97				2	Net profit (before Ta	/(loss)for the ax, Exception nary items)	period	27.45	4032.11	(442.95)	27.42	4032.4		42.92)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) Net Profit / (Loss) for the period after tax (after	(161.11)	(880.97	) (172.2	0) (861.9	2)	3	Net profit, before tax	/(loss) for the x (ater Except dinary items)	e period tonal and/	27.45	4032.11	(442.95)	27.42	4032.4	5 (4	142.92)
5	Exceptional and/or Extraordinary items) Total Comprehensive Income for the period (Comprising	(101.61)	(861.51	) (136.7)	2) (821.2	D)	4	Net profit (after tax or Extron	(loss) for the after Excepti finary items)	bna land/	27.45	3168.98	(442.95)	27.42	3169.3	1 (4	142.92)
6 7	Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)) Paid up Equity Share Capital (Face value of ₹2/- each Reserves (excluding Revaluation Reserve) as shown i the Audited Balance Sheet of the previous year		(847.45 675.6			12	5	Total Con the perior Profit/(Lo tax and o Income (	nprehensive I d (Comprisin (Iss) for the p ther Compret after tax)	g priod (after nensive	27.45	3278.94	(442.95)	27.42	3279.2	7 (4	142.92)
8	Earning Per Equity Share (of ₹ 2/- each) (a) Basic (₹) (b) Diluted (₹)	(0.30)	(2.55	) (0.4	0) (2.4	3)	6	(Face Val 5/- each) Earnings each) (fo	per share (of r continuing a	në is Rs. 'Rs. 5/- evd	624.19	624.19	624.19	624.19	624.11	6	24.19
und Qua	e: The above is an extract of the detailed format of Quarterly ar Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure rterly Unaudited Financial Results are available on the unseindia.com and on the Company's websile www.arching and the Company's websile www.arching.	e Requirement e Stock Excha	s) Regulatio nge website	ns, 2015. Th	e full format of	he	N	Basic Diluted	ued operation		0.22 0.22	26.27 26.27	(3.55) (3.55)	0.22 0.22	26.27 26.27	1	(3.55) (3.55)
					If of the Boa S Moolchanda	d/-		the quarter Disclosure	r ended 30th Requireme	June 2024 nts), Regula	filed with the tions, 2015.	Stock Exchar	Jnaudited Stand oge under regula of the Statement obsite: www.bse	tion 33 of the	e SEBI (List d Standalor	ing Obliga e and Con	ations and solidated
	e: 14 August 2024 ce: New Delhi		(Chairman		aging Direct DIN- 000226	or)	2.	www.kotha The above	aris.in e financial re	sults have t		d by the Audit	Committee and	approved	by the Board (By	of Direct	lors of the he Board)
	LENDI Simplifying	NGKA	<b>₹T</b>			5	PI	ace: Chen ite : 14.08	nai 600034 3.2024	1			F	or Kothari I	ndustrial C	Raf Managing DIN:0	Fig Ahmed
	LENDINGKART I CIN: U659101	MH1996PLC2	58722				ΙΓ		=			erly Known	As Good Val	ue Irrigati	on Limited		
Re	gistered Office: Unit Number PS 40 and PS 41, 3rd Floor, Corporate Office: 401, 4th Floor, Iconic Shyamal, Nr. Phone: +91-79-6814 4500   Email: lendingkartfinance	Shyamal Cros	s-Roads, Ah	nedabad, 38	0 015, Gujarat,	India.		*			fice: Unit	CIN: L6 No. 406 & 40	2099MH1993 7, A Wing, Atri Nagar Mumba	PLC07416 ium, Near	7 ACME Plaz	a Andher	ri Kurla
	EXTRACT OF F				nount: ₹ in Lakh			NUEN MURATEC	Hrip.	E	mail: good	valueirrigatio CIN: L6	nltd@gmail.co 2099MH1993	m, Websi PLC07416	ie: www.gv 7	lco.com	
Si	Particulars		June	er Ended Qu 30, 2024 Ju	arter Ended ine 30, 2023 Ma			STAT	EMENTY	JF STAN	QUART	ER ENDE	TED FINAL D 30.06.20	24		nount Rs.	
1.	Total Income from Operations Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/o	r Extraordinary i	tems#)	27,293.47 3,318.62)	23,018.19 3,426.10	1,07,165.70 8,031.35	s	ι		Partic			3 Month ended	s figu	to Date ires for irrent	Corresp 3 Months in the pr	s ended
3. 4. 5.	Net Profit / Loss) for the period before tax (after Exceptional and/or Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Total Comprehensive Income for the period (Comprising Prof (after tax) and Other Comprehensive Income (after tax))	r Extraordinary it	erns#)	3.318.62) 2,487.35) 2,499.12)	3,426.10 2,562.60 2,537.97	8,031.35 6,007.55 5,982.98	N	0.		Particu	llars		30.06.202 Unaudite	14 31.	d ended 03.2024 udited	yea 30.06. Unauc	2023
6.	(after tax) and Other Comprehensive Income (after tax)) Paid up Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve)			4,418.79	4,418.79	4,418.79	1	Net Pr	ncome from ofit / (Loss) raordinary it	for the peri		ax, Exception	1,32 al 51		3,772.60 669.38		18.50 12.51
8	Securities Premium Account Networth			57,246.84 77,681.13	67,246.84 75,524.24	67,246.84 80,110.26	2	L Net P Extrao	rofit / (Lo: rdinary item	is) for the is)		fore tax (afte		9.46	669.38		12.51
	Paid up Debt Capital / Outstanding Debt Outstanding Redeemable Preference Shares Debt Equity Ratio		2.	32,140.15 NIL 2.99	1,85,768.69 NiL 2,46	2,43,101.02 NIL 3.03	4	Extrao	rdinary item Comprehens	is) ive Income	for the peri	fter tax (after	a 38	9.37	512.30 512.30		9.26
	Earnings Per Share (Face value of ₹ 10/- each) (for contin operations) (NotAnnualised) - 1. Basic	uing and discor	ntinued	(5.63)	5.80	13.60		compri	oss for t ehensive in Share Cap	come after f	(after tau ax	<) and other	2,32	0.15	2.320.15	_	1736.63
14	2. Diluted: Capital Redemption Reserve			NIL	NIL	NIL	7	. Reservent Rese	ves (exclud lance sheet	ing Revalua of previous	year)	e as shown i	in		1,336.71)		-
16	Debenture Redemption Reserve Debt Service Coverage Ratio Interest Service Coverage Ratio		-	NIL NA NA	NIL NA NA	NIL NA NA		[in Rup otes:	pees]			Basic & Dilute	Report for the q	1.68	2.43		0.05
No a) b)	Exceptional and/or Extraordinary/items adjusted in the Statemen applicable. Items: The above is an extract of the detailed format of quarterly financial (https://www.bseindia.com) and on the Corpany swebsie (in (https://www.bseindia.com) and on the Corpany swebsie (in the LODR, items).	cial results filed v results are ttps://lendingk Regulations pe	vith the Stock available or artfinance.co	Exchange un the websit m).	der Regulation 5 le of the Stor	2 of the LODR k Exchange	(ii)	The above under Re the Unau	e is an extra gulation 33 dited Quarte	ct of the del of the SEBI rily Financia	tailed format (Listing and	of Unaudited Other Disclo vailable on the	Quarterly Finar sure Requireme Website of Bor	icial Result ants) Regul ribay Stock	filed with thations, 2015	e Stock E . The full ww.bsein	format of ndia.com
c)	(BSE Ltd) and can be accessed on the URL (https://www.bsein Accounting principles and policies followed are in line with March ended June 30, 2024.	dia.com). h 2024 and there	is no change	in such princip	ples and policies	during quarter								(G	Rahul A	rrigation nandrao i	Sd/-
				Lei	alf of the Board ndingkart Fina Harsh	nce Limited Sd/-	PI	ace: Delhi ate: 14th A	ugust, 202	4					N	lanaging DIN: 0	Director 8548577
Pla Da	ce : Mumbai le : August 14, 2024				Chairman & Man	iging Director DIN: 01189114					_				TRADE		JI
	C	AP.				3								(Ji	TECH	>	Rega Co Lient of U
	Regd Office: 605-607, Shrikant Cham Tel: +91 (22) 7173 3717; Fa	ax: +91 7173 3	733; Email:	compliance@	gcapacite.in; W	ebsite: www.	capacite.in	0					E		Consoli	Rs in Lak dated	ihs except EPS
_	EXTRACT OF FINANCIAL	RESULT	S FOR		UARTE	RENDE	(In	₹ lakhs e	xcept oth		ted)			June 30, 2024	March 31, 2024	June 30, 2023	
Sr. No.	30. Una	lune Ma , 2024 2 iudited Un	ter ended rch 31, 2024 audited L	June 30, 2023 Inaudited	Year ended March 31, 2024 Unaudited	June 30, 2024 Unaudited	Quarter en March 3 2024 Audite	31, 30 id Un	June 0, 2023 audited	Year end March 3 2024 Audited	1, i		(	Inaudited) (1 1,23,308 9,810 23,461	Refer note 3) 1,07,656 (1,885) (1,846)	(Unaudited 83,171 13,283 13,270	3 9,156
1 2 3	Profit before tax for the period 7	,056.28	3,756.55 7,181.25 5,052.40	42,057.18 2,563.07 1,904.71	1,86,775.82 16,371.69 11,780.46	56,975.00 7,174.76 5,342.84	59,889 7,307 5,181	.83	3,045.08 2,595.58 1908.35	1,93,163. 16,637. 12,032	91		-	16,809	(1,887)	9,763	3 7,150
4 5 6	Paid up equity share capital 8 (Face value ₹ 10 each) Earnings per share		5,080.92 3,460.40	1,915.44 6,789.15	11,860.19 8,460.40	5,236.40 8,460.40	5,209 8,460	.69	1,919.08 6789.15	12,112 8,460				17,145	(2,145)	9,785	
	(Face Value of ₹10 each) Basic – In Rupees Diluted – In Rupees	6.22 6.22	6.03 6.03	2.81 2.81	15.75 15.75	6.32 6.32		.19	2.81 2.81	16. 16.				4.379	4,379 (4.31)	4,379	- 4,21,334
3	: he above unaudited financial results for the quarter ended , 4, 2024. he above is an extract of the Unaudited Standalone and Co												4	rulesissu	ed thereunde	r,	ared in accord wed by the Au
3. E	The advected an extraction may be backward of an advected and a provide that of innancial Results for the quarter ended June 3 www.capacite.in and websites of the Stock Exchanges at BS8 hue to merger of CIPL-PPSL-Yongnam Joint Venture Const omparative period.	30, 2024 along E Limited (www	with Limited bseindia.co	Review Report m) and Nation	ort of the Statut nal Stock Excha	ory Auditor ar nge of India Li e accounting	e available mited (www treatment s and on be	on the we winseindia with effect whalf of th	bsites of th .com).	e Compan eginning of f Directors	y at the s of		345	reviewed The figure Figures fo The abov	of these resu s for the quar r the previou e is an extrac	ts has bee ter ended I periods hi t of the def	in carried out b March 31, 202 ave been regr tailed format o irements) Re
Date	e : August 14, 2024 e : Mumbal								an & Exect	Rohit Kat	id/- yal tor			Exchang	e websites (w	ww.bseind	la.com and w
100			CIN: L	74110GJ200	SES LI					100 Same		(1) - Maria	a Maga	llace : Guru late : 14 Aug	pram just, 2024		
R	egistered Office: Office No. 412, 4th Floor Shilp Zaveri, S Tel: 799 ISTATEMENT OF UNAUDITED STANDAL	0080239; e-ma	ail id: Iflente	rprice3@gm	ail.com; Websi	te: www. ifler	iterprises.c	om						1	1	1	/
12						Standal	one		1	(Rs. Con	In Lakhs solidated	except EP				T	HE
Sr No.	Particulars				30.06.2024	ter Ended 30.06.20 d) (Un-audi	023 31.	or Ended 03.2024 udited)	Q 30.06.2 (Un-aud	uarter End 024 30		Year Ende 31.03.202 (Audited	4		R	UŚ	<b>NE</b>
1 2	Total income from operations (net) Net Profit / (Loss) for the period (before Tax, Exceptiona				1529.	53 23 57 4	4.99 6.98	824.14 140.67	15	29.53 17.29	234.99 46.72	824 127	14 07		D	1	
3 4 5	Net Profit / (Loss) for the period before tax (after Except Net Profit / (Loss) for the period after tax (after Exception Total Comprehensive Income for the period [Comprisin]	nal and/or Extr	aordinary ite	ms)	25. 11. () 11.	19 3	6.98 4.55 4.55	140.67 100.01 100.01	-	17.29 2.91 2.91	46.72 34.29 34.29	127 84 84	52				
6	and Other Comprehensive Income (after tax)] ** Paid-up Equity Share Capital	2 14 1		1	2501.		4.04	2501.36	25	01.36	2274.04	2501	36			pledg	Passess server ped shares
8	Reserves (excluding Revaluation Reserve as shown in t Earnings Per Share (ofRs. 10/- each) (i) Basic	ne Balance St	eet of previo	us year)	0.0	05 0	.020	73.67		-	0.020	61				E	IN
NOT	(ii) Diluted ES:	huthe Autor	ummitte	l soomer d '	0.0	05 0	.020	0.040		0.002	0.020	0.0					
2. T	he above results have been reviewed and recommended he above is an extract of the detailed format of Unaudited 3 of the SEBI (Listing Obligation and Disclosure Require	Standalone an	nd Consolida	ted Financia	I Results for the	e quarter end	ed 30th Ju	ne, 2024,	filed with th	he Stock E	xchange ur	ider Regulat	ion				INTER

The above is an extract of the detailed format of Unaudited Standatone and Consolidated Financial Results for the quarter mode Standargues, 2004. 33 of the SEE (Listing Obligation and Dactisate Requirements) Regulation: 2015. The full format of the Audited Annual Financial Results are available on the Stock Exchange websites Le www.tselindl.com and on company's websites https://www.thereprives.com For and on behalf of IFL ENTERPRISES LIMITED Sd/-Jitendra Vaishnav Managing Director & CFO ancialex (Director & CFO

	fina

Date: 14th August, 2024 Place: Delhi

Employee         STATUCK/ONE         OOISOU           38 double         12 Month         27 Month         3 Month         2 Month         3 Month         3 Month         2 Month         3 Month         2 Month         3 Month         3 Month         3 Month         3 Month         3 Month         3 Month	offset         Corresponding           all         3 Months ender           all         30.06.2023           cultaria         (Unaudited)           .52         195.35           .45         (442.92)           .45         (442.92)	
PARTICULARS         Ended 36 65202 * 310 2024         Biteline and 2010 2024	ed 3 Month's ende 2024 30.06.2023 (Unaudited) 52 195.35 .45 (442.92) .45 (442.92)	
Ner prefx (social/soc	.45 (442.92) .45 (442.92)	
Opfore Tax: Exceptional and /or         27,45         4922,11         (442.36)         27,42         4932           Mar park[lows] for the strolled Tax park[lows] for the strolled Tax park[lows] for the strolled Tax park[lows] for the strolled Tax park[lows] for the park[lows]         27,45         4932,11         (442.36)         27,42         4932           Mar park[lows] for the park[lows]         27,45         4932,11         (442.36)         27,42         4932           Mar park[lows] for the park[lows]         27,65         3168,96         (442.36)         27,42         3109           Mar park[lows] taxting         17,65         3168,96         (442.36)         27,42         3109	.45 (442.92)	
Het profit (visco) for the pelod of Extractional more 77.45         4632;11         (442.56)         27.42         4032;           of Extractional more for the pelod (after tar after Discaptional and)         27.45         3168;38         (442.56)         27.42         3169           Tat Discontain single         27.45         3168;38         (442.56)         27.42         3169           Total Complements income for the period Comprising         642         642.56         27.42         3169		
(after tax after Exceptional and) 27.45 3168.98 (442.95) 27.42 3169 or Extroditary Items) Total Comprehensive Income for the period (Comprising	31 (442.92)	
the period (Comprising		
tax and other Comprehensive Income (after tax)	27 (442.92)	
Paid-up equity share capital (Face Value of the Share is Rs.         624.19         6	19 624.19	
Earning per share (of Rs. 5/- each) (bir continuing and discontinue operations)- Basic 0.22 26.27 (3.55) 0.22 26.2 Diluted 0.22 26.27 (3.55) 0.22 26.2		
(Formerly Known As Good Value Irrigation Limite CIN: L62099MH1993PLC074167 Regd. Office: Unit No. 406 & 407, A Wing, Atrium, Near ACME Pla	aza Andheri Kurla	
	vilco.com SIFOR THE Amount Rs. In lakhs;	
	Corresponding 3 Months ended in the previous	
A Particulars 3 Months Induced Particulars 4 Year to Date 3 Months Induced Particulars 4 Particulars	year	
Particulars 3 Months figures for ended current period ended 30.06.2024 31.02.2024	30.06.2023	
3 Months figures for ended current particulars 30.06.2024 31.03.2024 Unaudited Audited	30.06.2023 Unaudited	
Particulars Particulars Total income from operations (net) 1.324.05 3.772.60 1.324.05 3.772.60 1	30.06.2023 Unaudited 18.50	
Particulars         Months end of 90.6 x2x         Igures for current 90.6 x2x         Igures for operation 90.6 x2x           Total income from operations (ret)         1.12x45         3.772.00           Total income from operations (ret)         1.12x45         3.772.00           Net Profit (Loss) for the period petre sax, Exceptional or Extraording with emb         519.46         659.38	30.06.2023 Unaudited 18.50 12.51	
Particulars         Months end of 190,672,473         Ignues for current 190,672,473           Total income from operations (ret)         1,1242,65         3,772,002           Nei Profit (Loss) for the period petre bas. Exceptional 519,465         5,725,003         569,38           Nei Profit (Loss) for the period petre bas. Exceptional 519,465         5,725,003         569,38           Nei Profit (Loss) for the period before bas. (either Extraordinary item)         519,465         669,38           Scharzendrary item)         519,465         659,385	30.06.2023 Unaudited 18.50 12.51 12.51	
Particulars         Months end 30.66.724         Total 30.67.724         Total 30.67.724 <th 10.7<="" column="" td=""><td>30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26</td></th>	<td>30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26</td>	30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26
Particulars         Membra figures for curved           0.0.6.2014         30.0.6.2014         30.0.6.2014           Usaid encode for period sensitive         30.0.6.2014         30.0.6.2014           Data income for the period period successful and the period sensitive of the period period successful and the period sensitive sensit sensitive sensensitive sensitive sensensensensitive sensitive sen	30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26	
Particulars         Months end (2000)         Bypers for current (2000)           Total income from operations (net)         30.05.204         31.05.204           Total income from operations (net)         20.05.204         31.05.204           Total income from operations (net)         20.05.204         31.05.204           Total income from operations (net)         51.465         37.07.204           Det Photif (1.006) for the period before tax. (after 51.846         518.86         669.38           Met Photif (1.006) for the period after tax (after 51.061 Comprehensive income fift tax (after 510.2000) for the period (after tax) and ofter comprehensive mone after tax         388.37         512.20	30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26 9.26	
Particulars         Membra current           Data iscone heading of the particular sector of the particular (the Photif (Loss) for the participation (the particular) (the particular) (the particular) or Enstraining membra or Enstraining membra Extraordinary items)         31.84.05         3.772.65           Mark Photif (Loss) for the participation (the participation) or Enstraining membra Extraordinary items)         518.46         6663.38           Mark Photif (Loss) for the participation (the participation) or Enstraining membra Extraordinary items)         518.46         6663.38           Data Photif (Loss) for the participation (the participation) end Photif (Loss) for the participation (the participation) Data Comparison (the participation) and other participations for the participation (the participation) end other (the participation)         512.30	30.06.2023 Unaudited 18.50 12.51 12.51 9.26	

	Regd. Office: 36/37/38A, 3rd Floor, 227, Nariman Bhavan,	Dackbay
Rs in Lakhs)	Reclamation, Nariman Point, Mumbai – 400 021. Tel No. 022 – 6835 4100, Fax: 022 – 6179 0010 Email: compliance@abansenterprises.com	
Corresponding	Email: compliance@abansenterprises.com	
3 Months ended	Website: www.abansenterprises.com	
06.2023	NOTICE OF POSTAL BALLOT	
d)	Members are hereby informed that pursuant to the provisions of	Sections 108,
	110 and other applicable provisions of the Companies Act, 20 (including any statutory modification(s) or re-enactment(s) there	3 ("the Act") of for the time
	being in force), read with the Companies (Management and A Rules, 2014 ("Rules"), as amended from time to time, the 3 Exchance Board of India (Listing Obligations and Disclosure I	Administration) Securities and Requirements)
	Regulations, 2015 ("SEBI Listing Regulations"), General 14/2020 dated April, 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/20 5, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated Secter	Circular Nos 020 dated May ber 28, 2020,
	39/2020 dated December 31, 2020 10/2021 dated June 23, 3 dated December 8, 2021, 3/2022 dated May 5, 2022 and December 28, 2022 and General Circular No. 9/2023 dated 5	2021, 20/2021 1/2022 dated September 25,
	HOTCLE OF POSTAL BALLOT     Member are hereby informed the Jurusuant to be provisions of     110 and other applicable provisions of the Companies Act, 301     being in force), neal with the Companies Management     and Jules, 2014 ("Rules"), as amended from time to time, the     source of the Companies Management     and Jules, 2014 ("Rules"), as amended from time to time, the     regulations, 2015 ("SEBL Linding Regulations, Gamma"),     takes and the Same and the Companies Management     and Jules, 2014 ("Rules"), as amended from time to time, the     regulations, 2015 ("SEBL Linding Regulations, Gamma"),     takes and the Same and Same and Same and Same and     the	t of India (the Circular Nos SEBI/HO/CFD/ m time to time (SS-2) issued
	by the institute of Company Secretaries of india and any other a rules and regulations (including any statutory modification(s) or re thereof, for the time being in force), that the resolutions appen proposed to be passed by the members of the Company (as Details) the sector being the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time to be the time	enactment(s) ded below are on the Cut off
	remote e-voting ("e-voting") process.  Description of Resolutions	Turne I
	1 To consider and approve Material Modifications in the	Type Ordinary
	approved Material Related Party Transaction(s) to be entered into by the Company and its Subsidiaries	Resolution
	1 2. To Consider and Approve Sub-Division/Split of	Ordinary
	existing Equity shares of the Company 3. To approve Alteration of the Capital Clause in the	Resolution Ordinary
	Memorandum of Association	Resolution
	Pursuant to the MCA circulars, the Company has completed of Postal Ballot Notice along with the explanatory statement instructions on Wednesday, August 14, 2024 through electronic Members whose email addresses are registered with the Compa Participant(s) as on Friday, August 09, 2024 ("Cut-off Date"). The said Notice is also available on the website of the CC	I the dispatch and e-voting mode to those my/Depository mpany; www
tor 41	The said Notice is also available on the website of the Co abaneontradises.com, the relevant section of the website of ("BSE"); www.bseidha.com and Metropolian Stock Suchange or ("MSE"); www.mseidh.com with the Equity Shares of the Comp and on the website of National Securities Depository Limited ("	BSE Limited f India Limited
	("MSE"): www.mselin on which the Equity Shares of the Comp and on the website of National Securities Depository Limited (" evoting.nsdl.com.	any are listed NSDL*): www.
	In accordance with the provisions of the MCA circulars. Members	can vote only
	In accordance with the provisions of the MCA circulars, Members through remote e-voting process. The voting rights of the Men rockoned on the basis of the equity shares of the Company held the Cut-off Date. Any person who is not a shareholder of the Com Cut-off Date shall treat the Postal Ballot Notice for information put	bers shall be by them as on pany as on the
	The Company has engaged the services of NSDL for the purpose or public for the purpose	se of providing
	The Company has engaged the services of NSDL for the purpose e-voting facility to all its Members. The remote e-voting shall Friday, August 16, 2024 at 9:00 am. (IST) and end on Saturda 14, 2024 at 5:00 p.m. (IST) The e-voting facility will be disal thereafter.	
	Mortivers who have not registered their enail address are request the same with the begoeling Perticipant(s) where they maintain accounts, if the shares are held in electronic form, and Members in physical mode, who have not registered / publication their submitting from IBSP- (available on the website of the Com- abanetimetimession due) their and space doug with require documents to Parva Sharegistry (India) Pr.L. Lt at Unit co. 8, 2 Est. J., P. Sciorta Marg. Lower Parel (5). Mumars 400011.	sted to register in their demat holding shares
	with the Company, are requested to register / updated their e	ail address by
	submitting Form ISR 1 (available on the website of the Com	pany at <u>www</u>
I.	documents to Purva Sharegistry (India) Pvt. Ltd at Unit no. 9. S	ne supporting hiv Shakti Ind.
50 51	Estt, J. R. Boricha Marg, Lower Parel (E), Mumbai 400 011	
	Co. (FCS: 8227/ CP: 9297) as the scrutinizer ("Scrutinizer") for expline process in a fair and transparent manner	conducting the
	The manner of the participation in casting votes through the re facility is provided in the notice of the Postal Ballot. In case of	mote e-voting f any queries,
5	The manner of the participation in casting voltas through the run facility is provided in the notics of the Rotal Ballot. In case o you may refer the Frequently Asked Questions (FAQs) for Sha e-Voltag user manual for Shareholders available at the down www.avoitinc.ratil.com or call on toll free no.: 1800 1020 990 /18 send a request at exclusing/and.com.	reholders and bad section of 00 224 430 or
	send a request at evoting@nsdl.com. The Scrutinizer will submit his report to the Chairman or any	other person
	The Serufnizer will submit his report to the Chairman or any authorized by the Chairman after the completion of sculliny of the the result will be announced on or before Tuesday. September 17 also be displayed on the Company website <u>www.abarsenterrisis</u> the website of NSDL ( <u>https://www.nsdl.cc.ih</u> ), and communicate exchanges. depository, registrar and share transfer agent on the	e-voting, and , 2024 and will as.com and on d to the stock
	exchanges, depository, registrar and share transfer agent on the For any queries or grievances pertaining to e-voting, shareholders	said date. are requested
1	to confact Ms. Deepali Dhuri, Purva Sharegistry (India) Pvt. Ltd, L Shakti Industrial Estate, J. R. Boriche Marg, Lower Parel (E), 011 Contact details: Email id: support@purvashare.com; Con	Init No. 9, Shiv Mumbai - 400 tact number -
	For any veneties or privances pertaining to a-uring stateholders is contact Mo. Depusit Dirus. Three Statespicity (Eds) PV. Ltd. Shakit Industrial Estate, J. R. Borcha Marg, Lower Parel (E), 01 Contact details. Email of supportBioschartenscon, Con 22 2301/2611/2010771. Shareholders can also contact. M. G. Comato Halo Consoluti Company Bargel Marg, Lower Parel (E), 16 Contact Halo Consoluti Company Bargel Marg, Lower Parel (E), 18 Contact details. evelong/Bargel (E), 18 Contact details. evelong/Bargel (E), 18 Contact details. evelong/Bargel (E), 18 Contact details. evelong/Bargel (E), 18 Co	iagar Gudhate I, Trade World, nbai - 400013, 300 1020 990/
	For Abans Enterp	Sd/-
	Place: Mumbal Date: August 14, 2024 (Company Secretary & Compli	Mahiti Rath ance Officer)
	[	

			s except EPS					s except EP
	Consol				-		dalone	
June	Quarter Ender March	June	Year Ended March	Particulars	June	Quarter Ended March	June	Year Ende March
30, 2024	31, 2024 (Refer note 3)	30, 2023	31, 2024 (Audited)	r di uculara	30, 2024 (Unaudited)	31, 2024 (Refer note 3)	30, 2023	31, 2024 (Audited
1,23,308	1,07,656	83,171	3,92,557	Total Income from Operations	13,433	14,840	10,535	54,31
9,810	(1,885)	13,283	9,156	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	12,751	6,012	17,501	41,396
23,461	(1,846)	13,270	9,094	Net Profit (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary tems) and before non-controlling interest and share of profit from associate, attributable to Equity Holders of the parent.	26,402	6,012	17,501	41,395
16,809	(1,587)	9,763	7,150	Net Profit / (Loss) for the period after Tax, non-controlling interest and share of profit from associate, attributable to Equity Holders of the parent	19,700	3,081	12,959	31,20
17,145	(2,145)	9,789	6,738	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)) attributable to Equity Holders of the parent	19,700	3,124	12,959	31,215
4,379	4,379	4,379	4,379	Paid up Equity Share Capital (Face Value of Rs. 101- each)	4,379	4,379	4,379	4,37
		-	4,21,334	Other Equity (excluding revaluation reserve)				5,74,29
38.39	(4.31)	22.36	16.33	Basic & Diluted Earnings / (Loss) Per Share	44.99	7.04	29.62	71.2
rules is: 2 The Fin reviewe 3 The figu 4 Figures 5 The abo Obligat	aued thereund ancial Results d of these resu res for the qua for the previou we is an extra ions and Discl	er. were reviewe its has been rter ended Ma is periods hav ct of the detai tisure Requin	d by the Audi carried out by arch 31, 2024 re been regro led format of aments) Reg	one with the lational Accounting Stratutistic (Int & ST) menorithal under existion (Committee and taken on exceed at the meeting of the Board of Directors at their the Statutury Actions on the Company. and the Statutury Actions the Company of the Statutury Actions of the Statutury and the Statutury Actions of the Company. Instantion Statutury and Company of the Statutury and the Statutury handless Statutury and Company of the Statutury and the the Statu- tury actions and Company of the Statutury Hunakided Statutury and the statutury of the Statutury of the Statutury instantion Statutury of the Statutur	rrespective m lished year to lassifications. k Exchanges	leetings held on date figures for under Regulatio	nAug 14, 2024 the three mon on 33 of the S	l and limite ths. EBI (Listir
Place : Gur				na namana ann a na ann an an ann ann ann	C		e Board of Dir Indal Poly Filt IDER KUMAR Whole Tin	ms Limited Sd/ R SINGHAL



THURSDAY, AUGUST 15, 2024

ABANS<sup>®</sup>

### விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22–ந்தேதி நடிகர் விஜய் கட்சியின் மாநாடு

விக்கிரவாண்டி, ஆக. 15– விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியின் மாநாடு நடத்துவதற்காக 80 ஏக்கர் நிவத்தை நிரவாகெள் பார்வையிட்டு சென்றனர்.

லி மூலது நலத்தத் நரப்பிக்கள் புல்ல ஆறைது மற்றும் நரப்பிக்கள் பரிலை பிடுகொற்றன். நடிகள் விஜய் கப்பிறக வெற்றிக் இருக்கி இரு குலக் என்ற கட்சியை தொடக்கி, மைதானத்தில் மராகட்டை நடத்த தனது அறியல் பயனத்தை முடிவு செய்யப்பட்டு நிரப் தொடங்கி உள்ளார். வருதேற 2020 அதேனரிகள்படம் அனுமதி கெட்டு ம் ஆண்டு நடைபெறும் கட்டமன்ற கடிதப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குதிதலை ஏதிறிக்க இருப்பதாகவும் மராகுப் கேருகேகப்பட்டுள்ளது. அவரி கூறியுள்ளார். இதையடுத்து, தாமதம் ஏற்பட்டுள்ளது. அவறி கூறியுள்ளார். இதையடுத்து, தாமதம் ஏற்பட்டுள்ளது. வேடும் பணிகளை நிற்பங்கிகள் கேட்கமாக விழுப்புரம் மாவட்டம் விதிறைகள் மேதிதலை துறிக்க இருப்பதாகவும் மராகடுக்கு அனுமதி வெட்பிறில் பரிகாட்டை நுடிதுவதற்கான கழகத்திரைன் கல்வாம் தற்போது பணிகளை நிற்பங்கிகள் கேடிகாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி மேற்கொண்டு வருத்றார்கள். இதன் அருகே இருச்சி-சென்னை தேசிய

ஒரு பகுதியாக சேலம், திருச்சியில் மாதாடு நடத்துவதற்கான இடங்களை கட்சியின் மாதில பொதுச்செயலாளரி புஸ்ன் ஆளதிக் மற்றும் தியாகிகள் தேர்க்ச பார்வையிட்டனர். திருக்சி "இ", கார்வர் ரெயில்வே மைதானத்தில் மாதாட்டை நடத்து முடிவு செய்யப்பட்டு நொல்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட் அதிகாரிகளிடம் அனுமதி கேட் அதிகாரிகளிடம் அனுமதி கேட்

பாழாபுகா நெடுத்தாலையில் உள்ள வி.சாலை பகுதிக்கு இரும்பி உள்ளது. இந்த இடத்தை மாநில பொதுக்செயலாளர் முல்லி ஆன் குறுக்கு கேள்து கட்சி நீர்வாகிகளூடன் பரிவைபிடாம். இந்த இடம், சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள மாளவாரி விவளப நலங்கள் ஆகும். ஒட்டுமொத்த இலங்கள் ஆகும். இருடுமொத்த இலங்கள் அருக்கர் பார்வையிட்டு பென்றனர். அடுத்து பைத்தலையான ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டு பென்றனர். அடுத்து பாதி பென்றனர். உடத்தப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் மாநாடு இடங்களில் மாநாடு YUNIK MANAGING ADVISORS LIMITED [Formerly known as Essar Securities Limited] Registered Office: 56, New No.77, C. P. Ramaswarmy Road, Abhiramapuram, Chennai - 600 018. Email Id: yunikmanaging123@gmail.com • CIN: L65990TN2005PLC071791 EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024 र In Lakh Year ended 31.03.2024 Audited 5.00 30.06.2024 Un-Audited 31.03.2024 Un-Audited 30.06.2023 Un-Audited iotal Income from operations 5.00 Total Income 5.02 5.02 Net Profit / (Loss) for the year (before Tax, Exceptional items) (3.43) (5.95) (8.04) (32.64) Net Profit / (Loss) for the year before tax (after Exceptional items) Net Profit / (Loss) for the year after tax (after Exceptional items) Total Comprehensive income for the period [comprising profit/(loss) for the year and other comprehensive income] (3.43) (3.43) (3.43) (5.95) (5.95) (5.95) (8.04) (8.04) (8.04) (32.64) (32.64) (32.64) proint (uss) for the year and other comparison for the part of the year of the 1.428.78 1,428.78 1,428.78 1,428.78 (0.060) (0.060) அசையா சொத்து / அடமான வைக்கப்பட்ட சொத்துகள் குறித்த விலரம் (0.024) (0.228) (0.042)(\*Not Annualised) The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their met 14th August 2024. Humangus cazes, The above is a excitact of the detailed format of Annual Financial Results filed with the Stock Exchanges under Regul (Listing and Other Disclosure Regularements) Regulations, 2015. The full format of the Annual Financial Results websites of the Stock Exchange, beeindia.com and the company's website, https://www.essar.com/complian manging.advissr.bld/ vestors/yuni (பதல் மாதாடு விக்கிரவாண்டியில் தான் நடைபெறும் என்பது உறுதியாகி Priyanka Oka Director Date: August 14, 2024 Place : Mumbai இருக்கிறது. SHRIRAM PROPERTIES LIMITED Shriram and the first the first system of Office: Lakshmi Leela Rite Choice Chamber (UN): LT2200TN2000PLC044560 Registered Office: Lakshmi Leela Rite Choice Chamber New No. 9, Bazullan Road, T Nagar, Chennai - 600017 Corporate Office: Shriram House No. 31, 2nd Mian Road, T. Chowidalh Road, Sadshvanagar, Bengaluru - 560080 + 91-80-40229999 | Fax + 91-80-41236222 | Email ID: cs.spl@shriramproperties.com Website: www.shriramproperties.co Extract of Consolidated Financial Results for the quarter ended 30 June 2024 **DUARTER ENDED** YEAR ENDED BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL CHENNAI BENCH II CP(IR)846(REF)2024 Mea. by Its Directorstines Units Directorstines Units Directorstines S19, Lawn Piaza, Lawni Industrial Estate, New Link Read, Andheri West, Munbai 400 053. New Link Read, Andheri West, Munbai 400 053. Wei Syaryu Energy Limited, Notes 1) Brief of Standalone Financial Results for the guarter ended 30 June 2024 is as follows: Famous Sludios, 20, Dr. E. Moses Road, Mahalasmi, Mumba 400 011. <u>Concernent</u> Application of the second strain Concorate Debbris hereby informed that the aforementioned matter that come up before the horbits Mational Company Law Tribun. Chernal Bench on 15.07.2024, and the Horbits Presiding member and the second strain of the presiding member paints the Application field under Section 3 of the solvency as Bankrupty Code. 2016 by the Applicant/Operational Creditor. Whereas, the service of notice/coursey of application could not be a service of the second strain of the second strain Bankrupty Code. 2016 by the Applicant/Operational Creditor. Whereas, the service of notice/coursey of application has be issued in one of the Tamil Local Daily Newspapers named Makk Kural. And, the case has been posted on 950 49224. Please J present in person of through your counsel before the Horb Take notice that nased of default. the Application that be heard and decided in your absence, in accordance with Isw. Ms. Nathan and Associat Counsel for Applicant/Operational Creditor. 2) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI w.shriramproperties.com For and behalf of the Board of Directors of Shriram Properties Limited Murali M Chairman & Managing Director Bengaluru 14 August 2024 DIN: 00030096 ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட் திருத்தம் கிப்பிற்றாய ஆரண்டங்கள் முக்குவலைக் பக்கத்தரி வேக்கல், 114, மகத்மா காந்தி சாலை, நட்கம்பா சென்னை மை 034, fmild: வதல்வற்றால், 1000ல் (2010)00000000 மற்றுக்கு மலக்கு மத்து வைண்டுக்காக தனிக்கையாகத தனியான மற்றும் ஒரும்மினைந்த திதிலை முடிவுகளின் சுருக்கம் 14.08.2024 வெளியிடப்பட்ட . வெளியிடப்பட்ட ஜிடபிள் புராபர்டீஸ் லிமிடெட்டின் ல வருடாச் ப வெளியேட்பபட்ட ஜிட்பின்ய புராபர்கஸ் லிமிடெட்டின் 99 வருடாந்திர பொதுக்க அறிவிப்பு வினம்பாத் வெளியீட்டாளர்களை சில ம தலதோடு, பத்திரிக்கை தலநான வினம்பரல் வெளியாத வெளியான திருத்தவர் கோல் பரல்களை பார்க்குப கேட்டுக்கொள்கிறோம். ாக திதிதிலை வரைவகள் வதிக்கைக 20 எறின் 2024ல் கடைக்க காலான் 694,56 45,000 31 units 2024 31.03.204 (294,56 12 ungsiste geofière 30.05.2024 ON-55 3 unpriore profileme Geology 31.03.204 (24556 12 Langstood) geofiérere Gorúggi 30.01.2023 முத்தைய நேன்றய மேத்தைய தனிக்கை 30.06.2023 (04,55 (05,555) 3 unpriord genfières Geitungg Q., (04.55 3 ungrissis ganfibato Geinunggi 30 gg9.ai 2024 31 umi# 2024 30 gg94i 2023 danket garlan. Briggi தனிக்க. செப்பத்து 7 க Galigg Gripp úunga 1 Ουτέρ αιχυτατό (βατό 1.026.59 2.147.99 லலத்தித்தை திரை வாடம் //நஷ்டம்) (வரி, விலக்கு பத்தும்/அல்லது அரைநான அபிட்டங்களுக்கு (நன்) காலத்தித்தான நிகர பைய்/ (தஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அமிட்டங்களுக்கு முக் 26. (27.0 (2.6 4032.4 சாலத்தித்தான நிசர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு அறிட்டங்களுக்கு பில வர்க்கு முல் காலத்திற்னை திகர வை (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசைதாண அமிட்டக்களுக்கு மீன்) 26.5 7.2 (27.08 (2.68) IN THE COURT OF II ADDITIONAL DISTRICT JUDGE AT POONAMALLE I.A.No.1 of 2021 In 4032.1 4032.4 லைத்தித்கை நிரை பைய்/(தஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அமிட்டங்களுக்கு பின்) 27.4 (442.95) 27.42 (442.9 22.3 4.5 (20.28 (2.94 லைத்திற்கான திகர லாயம் /(தஷ்டம்) வரிக்கு பின், விலக்கு மற்றும்/அல்லது வசதறைன் அலிட்டங்கள்குக்க பின்) காலத்தித்தான மேந்த விரிவான வருமானம் (வரிக்கு மீன் காலத்தித்தனை பைய்/ (நஷ்டம்) மற்றும் வரிக்கு மீன் இதர விரிவான வருமானம்) 3168.9 (442.95) 27.42 3169.3 27.4 (442.9 22.3 539.6 (20.2 539.) (3.9 நான அடைப்படைகளுக்கு மோ? நிற்சான மோத்த பரிழுரை வருமானம் தீத்றிகள் மைய்/(நஷ்டம்) (வரிக்கு மேர்) ம் இதர பரிழுரன வருமனத்தை (வரிக்கு உர்னட்டகியது) 539.6 செதுத்தப்பட்ட சயங்கு மூலதாம் (ஒரு பங்கின் முல மறிப்பு 6, 10) இந்ர சமம் (கடந்த தனின்கை செப்பப்பட்ட நித்திலை அரிச்சைவின்படி பங்கு ஒன்றுக்கை சப்பத்தியம் (இசிகல்) ஒன்றின் முகைதிப்பு கு. 10)– (வருடாந்திரமல்ல) 539.6 1,398.5 urational unggang uratora 27.4 3278.5 (442.95 3279.3 (442.5 செலுத்தப்பட்ட சையங்கு மூலதனம் (முலைதிப்பு பங்கு ஒல்வெள்ளும் ரூ.5/~) 624.1 624.19 624.19 624.19 624.19 624.1 0.0 ஒரு பங்கு சம்பாத்தியம். (தம்வொன்றும் முலைதிப்பு சூர்/–). (தொடர் மத்தும் திறுத்தப்பட்ட செயல்பாடுகள்) ا) هنچرنىڭ ۋائەن مەلىر 0.40 0.07 (0.39) (0.05) ் பெழுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு நடைமுறைகள் மற்றும் கோட்ட டட்டம் 2013, பிரிவு 155ன் கீழ் பரித்துரைக்கப்பட்ட வமிவனிகள் (இத்திய கன 2015ன்படி (இத்த் என்), இத்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ாடுகள் மற்றும் கம்பெனிகள் எக்கியல் தூறிலைகள்) விதிகள் 26.3 13.55 26. 13.9 0.22 26.27 (3.55) 0.22 26.27 (3.55 804 தாக்கல் செ ஒருங்கேல் தனிக்கை கல்சேல் இ-மேற்கண்ட அன்று தனை I (U\_syno s\_G)රාගලිනේ පළමුව වියන්තිවී පිළාසයන) කිළිනා වරාදි, කිළි වරාස බිළ නා….ක් ශ්රීකල්පානේගි නේ විපතිධාර විමාන විදු පිති වර්ධයේ ලාසුලිය තරාන්තියියාන ළත්තියෙ විතර්ගය පළ ඉතිරියාන කිසිය නිර්ධානය පිළාති විදු පිති වර්ධයේ පරිදු කරන්නෙදු කිළිවිණා පැතැත්වේ (පැතකානය කායුස් නිරංශ විළේ මික සොදායක් හා පරිත්තියක් පසුවුන් බලාකාලියුම් මිකකාල පරිදු මහතා පරිත්ත විතර කරන්න කරන්න කිසිය විළ මිකකාලයක් හා පරිත්තියක් පසුවුන් බලාකාලියුම් මහතා පරිත්ත විතර කරන්න විතර කරන්න වියන්න විතර කරන්න කරන්න කරන්න මහතා පරිත්ත පරිත්ත පරිත්තිය පරිත්තියක් පරිත්තියක් පරිත්ත කරන්න විතර කරන්න විතර කරන්නේ කරන්න කරන්නේ කරන්නේ කරන්න මහතා පරිත්තිය පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්ත විතර කරන්නේ කරන්නේ කරන්නේ කරන්නේ කර මහතා පරිත්තියක් පරිත්ත පරිත්ත පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්තියක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තියක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්ත පරිත්තයක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තයක් පරිත්තියක් පරිත්තයක් පරිත්ත

ணையதாம் www.bsan . திதிலை முடிவுகள் டபெற்ற கூட்டத்தில் இ

ப்பூல் அளிக்கப்பட்டது. (குழுகின் ஆணைப்படி) கேந்தாரி இன்டல்ட்ரியல் கார்ப்பரோஷன் லிம்பெட்டிற்காக ரடேகுவது இர்வாக இயக்குனர் (DIN 02861341)

## கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தி.மு.க.வும் புறக்கணிப்பு

சென்னன, ஆக 16-நாட்டின் குடியரசு தினம், கத்திர தின விழாவின்போது கமிழக கவர்ன மாலிகையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அடுகாரிகளுக்கும், ஆன்கேட்சி, எடுதிக்கட்சி மற்றும் முக்கிய அசியல் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய பரிமரன்களுக்கும் தேதி விருந்து அனிக்கப்படுவது வழக்கம். அதன்படி சென்னை கென்டியில் உள்ள கவர்வர் மாளிகையில் இன்று மாலையில் தேதிர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமிழக

மாலையில் தேநீர் விருத்து நிகழ்ச்சிக்கு இந்த நிலை மில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமிழக அளிக்கு ம கவரினர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருத்தை இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தி. மு. க. வும் கவரினர் மாளிகை சாபிபில் புறக்கணிப்பதாக அழைப்பிகழ் வழங்கப்பட்டு உள்ளது. கட்டை மின்

UGRO	U GRO CAPITAL LIMITED
	4வது தஸம், டவர் 3, ாக்லினாக்ஸ் பிசினஸ் பார்க், லம்பிஸ் சாலை ரூர்லா, மும்பை 400070
	கோரிக்கை அறிவிப்பு
கடனிட்டுச் சொத்துச் கடனிட்டுச் சொத்துச்	களை ரொக்கமாக்குதல் மற்றும் நிறி சோத்துக்களை சிரமைத்தல் மற்ற தொரு உரிமை வீடம் உலக பிடம்பி மற்றும் தடனிட்டும் கோத்து நிற

	கடன் தாரர்(கள்) பெயர்/கடன்(கள்) விவரங்கள்	கோர்க்கை அறிவிப்பு தேதி மற்றும் தொகை
	1. பான்டியன் சூப்பர் மார்க்கெட் 2. ராஜேந்திர மகுதாதன் 3. பத்மா தேவி ஆர் LAN: HCFCHESEC00001039661	தோட்டிஸ் தேதி : 05-08-2024 மற்றும் 05-08-2024 ஆன்று தொகை சூ.1,12,35,761/–
L		

அமைப் சொத்தின் கீழ் தண்டுகளும் அதன் பகுதிகளும் எனி நிலம் கணை என். 25 (கிழக்கு பகுதி) என்னை 152 எசில் என் 150 (1472), அன்னைத் பு (கிழ பு லால் என். 27(ல்ல பு என் கால் 27 வாரி என். 150 (குவதனி கான் 17 வடல் 150 குழக அடி நில நில எதனை பில்லி என்று கால் கால் கால் கால் கால் பில்லும் எருக்கால் பில்லி என்று கைகை 2000 (கிருக்கப்பாக்க கிளம், பில்லும் எருக்கா சென்னை கால் 15 கிழக்கி வனை என். 27 (க்றகில் திரும் பி என்று கேரில் குவில் கிருக்கு விருக்கி கால என்று கிருக்கு பில்லும் என்று கிருக்கு சொதனை கிரில் கிருக்கி வனை என். 27 (க்றகில் திரும் பி என்று கிருக்கு சொதனை திறி நில கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு பில்லும் என்று கிருக்கு சொதனை திறி கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் குறில் கிருக்கு கிருக்கு கால கொண்டி கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் கால் திருக்கு கால கால் கால் கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் கால் கிருக்கு கிருக்கு கால் கால் கால் கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் கிருக்கு கால் கால் கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் கால் கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால் கால் கால் கால் கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கிருக்கு கால

Engliss unsäglis Gran, Bigs Gragsmeg allestutusta err ubgle anticut. Gen Bennen obje unsäglis i Angel Raffanse apfölsunges gilsenst gabe glutskunster ander ander Angelsenste unsäglist ander Angelsenste unsäglist angelsenster angelsenster ander ander Angelsenster unsäglist angelsenster angelsenster angelse ander Angelsenster angelsenster angelsenster angelsenster angelsen Angelsenster angelsenster angelsenster angelsenster angelsen angelsenster. Des angelsenster angelsenster angelsenster angelsen angelsenster angelsenster angelsenster angelsenster angelsenster angelsenster. Des angelsenster angelsenster angelsenster angelsen angelsenster. Des angelsenster angelsenster angelsenster angelsenster angelsenste ஒப்பம் /- எசிபோட்டை குடும்ப ராம்பிராத் (அங்கீலிக்க யு குரோ வேட்டம் விலிட்டத்தாக (பரிராவர்ரின

. க. 4 பிய பியற்றைல் காரங்கள் க நட்டதேல் பியன்ற வெகாரங்கள் க நுமிழக வளினரின் செயலமாருக் இத்தியா கூட்டனியில் அருகம் வகிக்கும் க. கிகளுந்க அதில் பிருகில வனிக்கும் க. கிகளுந்க அதில் பிருகில வன்தும் க. கிகளுந்க அதில் பாலில் இந்த விருதில் பிரேதில வாலில் இந்த விருதில் பிரீகில் காலில் இந்த விருதில் பிரீகில் கல்தும் விருதில் பிரீகில் கல்தும் விருதில் விரீகில் கல்தும் விருகில் கட்டு விருதில் விற்கு ஆன்னட குதிற் விருதில் விட்டுக விருதில் விட்டுக் அறிவித்துள்ளது. கபிற்கரில் விருதலை விறுக்கைக் கப்பிகளும் இதே நிலையில் கவின் இன்று விரித்தை விற்களுக்கும் அறிக்கு நிலை பில் கவின் இன்று கப்பிதன் விருதிலை கட்டுக கட்டுகள் பரிக்குக்கு அதிலா கட்டனி விருதலை பிறுக்குகள் கட்டுகளும் அறிக்கு நிலை பில் கவின் இன்று விரிக்கல் பில் கவின் இன்று விருதல் கப்ரின் இன்று

ஜிடபிள்யுஎல் புராபர்டீஸ் லிமிடெட்

Bendramed a upprovide a bandfacture of the second sec

onk: அதிலிப்பில் முன்வொழியப்பட்ட தியானங்கள் வீது மின்னது முறையில் வாக்களிப்பதத் எங்களை பெற வைப்பாளங்களிடம் மின்னத்சல் முகவிகளை பதிவு வெய்யாத மல்ததாரிக்குக்க வில் வாட்சில் பங்குவதை தையுக்கத்தா பங்கையர்கள் – பொல்வோ பன் பங்கையால்

immune to pinaccinited. La design puesters of a Versu subgestregative pin-space design scale, single and scale of a space scale scale of a versu subgestregative pin-space scale scal

reserved. (2004) update also against and against and against and against and against and against and against agains முன்ன தொலைதா பில்களு பல்களிப்பில் மூல் உண்டைய பயிலிருந்த வெல்லால், ஆனம் பின்ற பல்களிப்பில் மூல் வக்களிப்பில் மூல் விண்டு நைட்கதிர் பிருக்க கட்டத்தில் பல்களிக்க உல்லது பிற்றின்னான உலக்களிப்பு வாக்களிப்பு தொடய்மா எதேலும் கேல்கிலை அல்லது பிற்றிலைகளு என்று கால்களுக்கு கட்டத்தில் பலிலது விற்றில் பின்னது உலக்களிப்பு என்றும் பார்க்கவும் அல்லது நிற்றில் பலரோறுபோன்ற பின்னதல் கிட்டனனில்லா வார் மலானால்கில் வலராறுபோன்ற பின்னதல் கட்டனனில்லா வார் மலானால்களு evotingindia. differear uni different unterage i alega (automotional de la constructional de la constructional de la constructiona de la constructina de l

தேதி : 12 ஆகஸ்ட், 2024 இடம் - முல்லை

George Grog Opt (S)

	ugbay angloss mail 27/00	ந்திரா பேங்க் லிமிடெட் ( 5 27, 6 – கீசாக், பத்தா கும்சைக்க், பத்தா மி., மும்பை வழ தாக், மல்ச்ப், கேடு, தன்னா சாலல், செல்லை 200 000.	, ekstróją je	சுவாதீன அறிவிப்பு
itor	படைக மதற்றிலா படங்க கல்பட்ட மூல்கவல்களும் என்றக் நிட்சாகு (பி. ஆப் 2000 - தேவ வழுதம் மிர்கு இன கட்டனை புதுவைக்கும் விருக இன கட்டனை பெற்றிலாக படங்க என்றது, தேற்றில்பட்டும்பை குறியாது குடு வைருக்கில் கல்பட்டும்பாக கற்றிலில் அருகில்படுத்து கற்றில் அருக்கும் வருத்து வேல் குடு பல குறையாதி வருக கற்றில் அருக்கும் வருத்து வேல் குடு வல அண்டு வருக்கு வேல் குடி வல அடையாகி வல்றில் விருட்டின்றை வைக்கும் வருது விரு பல அடையாக வருவி கற்றில் அடையாக வருவி கற்றில் அடிவுக்கும் விருக குற்று விருக்கும் அடையுக்க கற்றில் அடையுக்க கற்றில் அடிவுக்கும் விருக விருக விருக குற்றில் விருக விருக குற்றில் விருக கற்றில் குறையாக குறில் விருக கற்றில் குறையாக குறில் குறைய	ழக் தடிக்கொட்ட துக்கா தலாக 2005 ஆன தல் தடிக்காட்ட ஆக்கா தலாக 2005 ஆன 2006 தே அக்காட்ட ஆக்கத்தல் 2006 எ 2006 தே அக்காட்ட ஆக்கத்தல் 2006 எ முறை குடியான பிருந்து பிருந்து நடகாள் வடி ஆக்கு 2006 குடியான பிருந்து தல் காட்டி பிருந்து பிருந்து பிருந்து குடியான பிருந்து பிருந்து குடியான பிருந்து பிருந்து குடியான பிருந்து பிருந்து குடியான குட்கு குடியான குட்கு குடியான குட்கு குடியான குடியான குட்கு கால் குட்கு கால குட்கான குட்கான குட்கு கால குட்கான குட்கான குட்கான குட்கான கால குட்கு கால குட்கான குட்கான குட்கான குட்கு கால குட்கான குட்கான குட்கான குட்கான கால குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான கான குட்கான குட்கான குட்கான குட்கான கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கு கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கு கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கு கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குடை குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குடை குட்கான கை குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குட்கான குடை குட்கான குட்கான குட்கான குட்கான குடை குட்கான குட்கான குட்கான குட்கான கை குட்கான குட்கான குட்கான குட்கு குட்கான குட்கான குடை குடை குட்கான குட்கு குட்கு குட்கு குட்கு குட்கு	ய சட்டத்தில் தகு இணங்க பொழுவாக வி வேடக வு முற்று வில்ல பகிஷ் 10-ன் தலைதப்பு விடு கடன்தனர்கள்	13(4) Giñdeler (4), Agasett elise.cu-Qoug Bijden Gusta Longale urgene Lu Giño, 3-ek Skacu-Giñoga elerté urgene
	el.degret, El.den.degret/ E.dgrungget G.u.t udgrid (secol si.de soordig note. B.de Ggreen	ஆலைய செந்தின் மிலரம்	1. occession ( 2. occession co 3. quossion), G 4. glagoroca (	ea an inde Card
otor ent/ tter nal, ers ply and ble ble ble and tes itor	Ab provide 12.0.0 do jedio dividenti di provide di anti- con una construcción di anti- con una construcción di anti- con una construcción di anti- degli da astinuma aggiore titatta di anti- diggli da astinuma aggiore titatta di anti- diggli da astinuma aggiore titatta di anti- diggli da astinuma aggiore da astinuma aggiore di anti- di anti-	Dong 1 Appendiciones apor ingénera espais terres en la construcción de la construcción de la constru- tiony en encicación de la construcción de la constru- tiony en encicación de la construcción de la constru- de la construcción de la construcción de la constru- enciente de la construcción de la constru- tiones de la construcción de la constru- de la construcción de la constru- dada de la construcción de la constru- dada de la construcción de la constru- cción de la construcción de la constru- dada de la construcción de la constru- dada de la construcción de la constru- cción de la construcción de la constru- cción de la construcción de la constru- cción de la construcción de la constru- dada de la construcción de la constru- cción de la construcción de la constru- dada de la construcción de la constru- cción de la construcción de la constru- cción de la construcción de la constru- dada de la construcción de la constru- dada de la construcción de la construcción de construcción de la construcción de la constru- dada de la construcción de la construcción de construcción de la construcción de construcción de la construcción de construcción de la construcción de construcción de	1 ்க் 12200 ரொலுத்த வே தெலைமை தே குரில் 2000 (குபாப் இருட நாட்கத்து கில தாய்கத்து தாட்கத்து காட்கத்து காட்கத்து குள் குழில் 2012 (புடி தேவை குரில் 2014) பெருத்தல்ல	கைதீனம் அன்து மல ம்தெட்டு ப்திதட்டு புதிகத்த அரத்ப குடி கட்டு வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ வ
ன்று  எல்  பது  ட்ட தில் னது. 2024  ட்ட மாறு	β.g. & Artigår gent,           β/s.l. & Artigår gent,           β/s.l. & Artigår gent,           β/s.l. & Artigår gent,           β/s.l. & Artigår gent,           Ø/song, sond mitter,           Ø/song, sond mitter	b) μοτορια μου αρέτος διατρ. Επις 2000 της του βιαρία Επίσκου, του έξη της του βιαρία Επίσκου, του έξη της του βιαρία Επίσκου, του διατρ. Της του βιαρία Επίσκαυ Επίσκαυ Επίσκαυ Της του διατρία Επίσκαυ Επίσκαυ Επίσκαυ Της του διατρία Επίσκαυ Επίσκαυ Επίσκαυ Της του διατρία Επίσκαυ Επικατικά από του που διατρία Επίσκαυ Επίσκαυ Της διατρία Επίσκαυ Επικατικά της διατρίας που διατρία Επίσκαυ της διατρίας που διατρία Επίσκαυ της διατρίας του διατρία Επίσκαυ Της του διατρίας του διατρίας Της της Της της της της της της της της της της της διατρίας της	1. 18.08.000 2.geos	கவதினம் அன்று பை - பூரேவித்து பற்று கட்டித்தும் தல் முழு கை
r :E	(b) குழுவேச் விண்டு பி. 18 தமில் இருப்பில் கட்டக் சீலச் மிது மற்ற குழுமை காட்டக் சீலச் மிது மற்ற தாரண் சிலையை திறுவி குழுமை காட்டிக் திறுவியால் தாதில் காடித்துவி காட்டு சிலுமை சின் திறுவியால் காடை வன் 54 தர்வில் காட்டு தொடுக் சின்ன திறுவியால் காடை வன் 54 தர்வில் காட்டு தொடுக்கு காட்டுக்கும் வாட்டு சிலுமை சின்ன திறுவியால் காட்டுக்கும் சிலையால் துறைக் காட்டுக்கும் வாட்டு தொடுக்கு வாட்டுக்கும் வாட்டு தொடுக்கு வாட்டுக்கும் வாட்டு காட்டுக்கு காட்டுக்கும் தேரவி திறுவி	கப்பட் என : நீழ தனிழைக் அல பழிவந் வல என 40, வீழ்வில் 100 தர கூட நில வைரி நீழிவி மேலை பரும் பலப்பிட்டும் கைறில் நீழிவி மேலை கூறப்பைற்று காறில் நீழியி கைக் திரப்பில் நால கூறில் காறில் குற்பில் நால காறில் கிறப்பில் குறப்பில் நால காறில் கிறப்பில் காறில் காறில் காறில் கிறப்பில் குறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் குறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் காறில் காறில் கிறப்பில் காறில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காறில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் கிறப்பில் காற	1. 13.08.2001 2. полубенія 3. 17.07.2013 4. 110.72.013 Фордул Сан фудета Суруб (сульті 9-суруб) пульбулет пулбул	როგი თი 34/- სიიკრი ყონიქვ არევე არევე ქველის არევებ
ants Iran	ரிவர் விழு சாலல், பிரங்கை, அமிழகமு 200130 கடன் வனம்கு கன் HOU(2004),0518(543948 கடன் தொகை ரூ. 116(2000) (குடன் ஒர கேடிப்பதினைது கடன் தடன்)	είσημαζετ.Ε΄ στο 2: ής ματήρομο άχου ευξηρομό ευτος στο πολη Απόγρατο Ττη ορη αποτητίας το από τη Απόγρατη Τη Ορη αποτητίας το ματά τη Απόγρατη Απόγρατη Απόγρατη δρούλιστος στο ματά τη Απόγρατη Απόγρατη αποτητίας Απόγρατη Απόγρατη Απόγρατη δρούλιστος Τη Απόγρατη Απόγρα Απόγρατη Απόγρα	தொலையும் ( தார் வலரபி பொருத்தக்க	inggiggia cear agu milag
the the inst idge by able fore t to		1 dat. Som Forms/co. Byog under cancel animati?/io. (biog) Jage research (addigens) i Spekingen Sagen Sagen under Sagen (addigens) Spekingen Sagen Under Under Sagen (addigens) an. Edingen Sagen (addis Bagen) under Alle 11 an- alderen mit 3. m. Luicu, ung 11% org. op. Bigs anglenge Sagen (addis Bagen) under alle 11 an- alderen mit 3. m. Luicu, ung 11% org. op. Bigs anglenge Sagen (addis addis addis addis addis anglenge Sagen (addis addis		
iling be san.		1.8) & திரு. சூர்வா பெரிவான்சி (கொலைய் என்ட +91500022 ஆகியோரை தொடர்பு கொர்னமாம்	مەتكە كېرىغىز ئە 2003 - 2000 ئەلمەلىئېرى	கபல் என். • கப்பட்ட அதிகாரி
intiff	G 15.09.2026	Gar	A UMPAPE	ஸ்பட்ட அதிகளி மேல்க் கில்டெட்

SI. No.	Particulars	30 June 2024 [Unaudited]	31 March 2024 [Audited]	30 June 2023 [Unaudited]	31 March 2024 [Audited]
1	Total income	21,090	35,837	15,717	98,735
2	Net Profit before tax	2,734	1,234	2,437	7,634
3	Net Profit after tax	1,746	2,012	1,662	7,538
4	Total comprehensive Income/(loss) for the period	1,747	2,033	1,652	7,538
5	Total comprehensive income/(loss) attributable to: Owners of the Holding Company	1,745	2,038	1,652	7,543
6	Equity Share capital (Face value of Rs.10 each)	17,035	17,033	17,002	17,033
7	Reserves (Other Equity excluding Revaluation Reserves)				110,668
8	Earnings/(Loss) per share (of Rs.10 each)				
	Basic (Rs.)	1.02	1.19	0.98	4.44
	Diluted (Rs.)	1.02	1.19	0.98	4.44

l			YEAR ENDED		
	Particulars	30 June 2024 [Unaudited]	31 March 2024 [Audited]	30 June 2023 [Unaudited]	31 March 2024 [Audited]
l	Total income	2,000	10,780	4,966	29,557
l	Profit before impairment, exceptional items and taxes	(3,251)	6,566	428	11,463
l	Impairment/write-off	5	259		356
	Net profit/(loss) after tax	(2,421)	5,678	344	9,633

(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the website of the Stock exchange(s) viz. www.bseindia.com, www.nseindia.com and the same is also available on Company's website viz.

ப்பட்டது. ஈஸ்ட் கோல்ட் ல்கல் லிமிடெட்டுக்கா

14 Martin, 2024

ஒப்பம்/-மி.கே.ஆர்.கே.மேனன் தலைவர் & இயக்குளர் DIN: 00105279